

நீர்

நீர் எமக்கு மிகவும் அவசியமானது. நாம் நீரைப் பல தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றோம்.



குடிக்கின்றோம். குளிக்கின்றோம்.
உணவு சமைக்கின்றோம்.
துணிகள் கழுவுகின்றோம்.

நீரினால் வேறும் பல நன்மைகள் கிடைக்கின்றன.



பயிர்களுக்குப் பாய்ச்சுகின்றோம்.
இயந்திரங்களை இயக்குகின்றோம்.
மின்சாரம் உற்பத்தி செய்கின்றோம்.

இவை மட்டுமா? இன்னும் கேளுங்கள்.



நீரில் பல உயிர்கள் வாழ்கின்றன
நீரின் மூலம் பிரயாணமும் செய்யலாம்.



நீரை எங்கிருந்து பெறுகின்றோம்?



கிணறு, ஆறு, குளம், மழை ஆகியவற்றில் இருந்து
பெறுகின்றோம்.

நகரங்களில் குழாய் மூலம் நீரைப் பெறுகின்றோம். நீரை வீணாக்காமல் பல வழிகளில் சேமிக்கலாம்.



தேவையற்ற வேளைகளில் குழாய்களைத் திறந்து நீரை வீணாக்காமல் குழாய்களை இறுக மூடுவோம்.

சுத்தமாக்கக்கூடாது.

ஆறு, குளம் ஆகியவற்றில் அழுக்குகளை வீசுதல் ஆகாது. கழிவு நீரைத் தேங்க விடக்கூடாது. ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும், கிணற்றைச் சுற்றியும் மலம், சலம் கழிக்கக் கூடாது.

கொதித்து ஆறிய நீரைக் குடிப்பதால் நோய் இல்லாது வாழலாம்



குறிப்பு : * பாடத்தை உரத்து வாசிக்கச் செய்க.

* தீர் பெறும் வழிகள், தீசின் புயன்பாடுகள், தீர் அகத்தமடைதல், நீரைப் பாதுகாத்தல் என்பவை தொடர்பான வினக்கங்களை மாணவர்கள் பெறச் சத்தர்ப்பம் வழங்குக.